

தொழுகையை விடுவதால் ஏற்படும் விபரீதங்கள்



சுனாமி, வெள்ளம், சூறாவளி போன்ற அனர்த்தங்கள் உலகில் அடிக்கடி நிகழ்வது பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம். இவ்வாறான அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் நிலை எவ்வாறு இருக்கும்.

- ஒரு புறம் குடும்ப உறவினர்களை இழந்த கஷ்டம்.
- மறுபுறம் வீடு, வாசல், சொத்து செல்வங்களை இழந்த நஷ்டம்.

இதுபோன்றுதான் ஒருநேரத் தொழுகையை விட்டவரின் நிலையுமாகும். “ஒருவருக்கு ஒருநேரத் தொழுகை தவறிவிடுமாயின் அது அவரது சொத்துகளும், குடும்பமும் பறிக்கப்பட்டது போன்றதாகும்” என நபி ﷺ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (அஹ்மத்)

தொழுகையானது முஸ்லிமின் வாழ்வில் கட்டாயமானது. எனவேதான் அதனை விடாது கடைப்பிடிக்குமாறு அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது. நபி ﷺ அவர்கள் தமது மரண வேளையிலும் கூட, தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு தனது உம்மத்தினருக்கு வலியுறுத்தினார்கள். “தொழுகையானது முஸ்லிம்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட ஒரு கடமையாகும்”. (4:103). அதனை நேரத்திற்கு நிறைவேற்றாது விடுவது மிகப் பெரும் பாவமாகும். அதனை விடுவதால் இம்மையிலும் மறுமையிலும் விபரீதங்கள் ஏற்படும். அந்த விபரீதங்களுள் சிலவற்றை நோக்குவோம்.

தொழுகையை வீட்டார் நரக வேதனையை அனுபவிப்பர்

மறுமை நாளில் அடியார்களிடம் முதன் முதலில் தொழுகை பற்றியே விசாரிக்கப்படும். அப்பொழுது, தொழாது தமது வாழ்நாளைக் கழித்தவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு உள்ளாகுவர். அவர்கள் 'ஸகர்' எனும் நரகத்தில் வீசப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்படுவர். அவ்வேளை சுவர்க்கவாசிகள் அவர்களைப் பார்த்து,

“உங்களை ‘ஸகர்’ எனும் நரகத்தில் புகுத்தியது எது என வினவுவார்கள். அதற்கவர்கள், “தொழக் கூடியவர்களாக நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள்”. (74:42-43)

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் எங்கும் கேளிக்கைகள், வீண் பொழுதுபோக்குகள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினால் கவரப்பட்டு உரிய நேரத்திற்குத் தொழாது தொழுகையை விட்டுவிடுவோரும் நம்மத்தியில் உள்ளனர். ஆசைகளுக்கு அடிமைப்பட்டு, விட்டு விட்டுத் தொழுவோரும் உள்ளனர். இத்தகையோர் ‘ஹய்’ (هَي) என்ற நரகக் கிடங்கைச் சந்திப்பர். அங்கு அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு வேதனைப்படுத்தப்படுவர்.

அநியாயக்காரர்களோடு மறுமையில் எழுப்பப்படுவர்

அநியாயம் செய்வது ஒரு கொடிய பாவமாகும். பிர்அவ்ன், ஹாமான் மற்றும் உபை இப்னு கலப் போன்றோர் நரகம் செல்லும் அநியாயக்காரர்கள் ஆவர். தொழாதவர்களும் இவர்களுடன்தான் மறுமையில் எழுப்பப்படுவர் (அஹ்மத்).

அநியாயக்காரர்களுக்கு வழங்கப்படும் கொடுரத் தண்டனைதான் தொழாதவர்களுக்கும் வழங்கப்படும். இது ஒரு புறம் அவமானமாக இருக்கும். மறுபுறம், வழங்கப்படும் தண்டனை, அநியாயக்காரர்களுக்குப் போன்று பயங்கரமானதாக இருக்கும்!!

எனவே, தொழுகையைத் தவற விடாமல் நிறைவேற்றுவதன் மூலம் இந்த அவமானத்தில் இருந்தும், பயங்கரத் தண்டனையிலிருந்தும் எம்மைக் காத்துக் கொள்ள முயற்சிப்போம்.

தொழாதவரைக் கப்று நெருக்கும்

தொழுகையை விட்டவர்கள் கப்றுடைய வாழ்வின்போதும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். கப்ரின் சுவர்கள் தொழாதவரை இரு புறத்தாலும் நெருக்கி விடும். அப்பொழுது அவரது விலா எலும்புகள் உடைந்து நொறுங்கி விடும். மண்டையை மலக்குகள் பாறாங் கற்களால் உடைப்பர். இது பற்றி விபரிக்கும்

பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. எனவே தொழுகையைப் பேணுதலாக நிறைவேற்றி இத்தண்டனையிலிருந்து எம்மைக் காப்பாற்றிக் கொள்வோம்.

தொழுகையை விடுவது குப்ருக்கு வழிவகுக்கும்

தொழுகையானது சம்பிரதாயமாக நிறைவேற்றப்படும் ஒரு சடங்கன்று. ஈமானுடன் ஒருவர் இருக்கிறார் என்பதற்கான இஸ்லாமிய அடையாளமே தொழுகையாகும். எனவே, தொழுகையை விட்டு விடுவது இஸ்லாத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது போலாகும்.

“ஈமானுக்கும் குப்ருக்கும் இடையில் தொழுகையை விடுவதே வேறுபாடாகும்.” (முஸ்லிம்)

எனவே, வீட்டிலும் பாடசாலையிலும், விளையாட்டுப் போட்டிகளின் போதும் கண்காட்சி, கலைவிழாக்களின்போதும், சுற்றுலாக்களிலும், தொழுகை நேரம் வந்தால் நாம் உடனடியாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதனை விட்டால் அக்கொடிய பாவத்தில் விழ நேரிடும். உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றி, கொடிய பாவத்தின் விளைவுகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.

அல்லாஹ்வின் பாதுகாப்பை இழத்தல்

தொழுகையானது நமக்கு ஒரு பெரும் பாதுகாப்பு அரணாகும். தினசரி தொழுது வருவதன் மூலம் வல்லவன் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக,

‘யார் சுப்ஹூத் தொழுகையை ஐமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம் முழுவதும்) அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்’. (இப்னு மாஜா)

ஏதாவது ஒருவேளைத் தொழுகையை ஒரு முஸ்லிம் விடும்பொழுது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் பாதுகாப்பு அவரை விட்டும் நீங்கிவிடுகிறது. நபி ﷺ அவர்கள் முஸ்லிம்களை நோக்கி,

“கடமையாக்கப்பட்ட எந்தத் தொழுகையையும் நீங்களறிய விட்டுவிடாதீர்கள். கடமையான ஒரு நேரத் தொழுகையை யார் விட்டாரோ அவரை விட்டும் அல்லாஹ்வின் பொறுப்பு நீங்கிப் போய் விடுகிறது” எனக் கூறினார்கள். (அஹ்மத்)

தூய்மையை இழத்தல்

தொழுகையை நிறைவேற்ற முன்னர் வுழு செய்கிறோம். தினசரி ஐவேளை வுழு செய்வதால் நமது உறுப்புகள் தூய்மை பெறுகின்றன. மேலும் தொழுகையின்

மூலம், நாம் பாவங்களிலிருந்தும் தூய்மை பெறுகிறோம். ஒரு முறை நபி ஈ அவர்கள் ஸஹாபாக்களிடம்,

“உங்கள் ஒருவரது இல்லத்திற்கு முன்னால் ஓர் ஆறு பாய்ந்து ஓடுகிறது. அவர் அதில் தினமும் ஐவேளை குளிக்கிறார். அந்நிலையில் அவரது உடம்பில் அழுக்கு கொஞ்சமாவது இருக்குமா? என வினவினார்கள். “கொஞ்சமும் இருக்காது” என ஸஹாபாக்கள் பதில் கூறினார்கள். “அதுபோன்றுதான் ஐவேளைத் தொழுகையும். அவற்றின் மூலம் அல்லாஹ் அடியானின் பாவங்களை நீக்கி, (தூய்மையாக்கி) விடுகிறான்” என நபி ஈ அவர்கள் விபரித்தார்கள். (புஹாரி)

தொழுகையை விடுவதால் அக, புறத் தூய்மைகளை இழக்க நேரிடுகிறது என்பதை மேலுள்ள ஹதீஸ் காட்டுகிறது. எனவே முறையாகத் தொழுவதன் மூலம் உடலும் உள்ளமும் தூய்மை பெற முயற்சிப்போம்.

உற்சாகத்தையும் பிரகாசத்தையும் இழத்தல்.

நாம் நித்திரை செய்யும்போது ஷைத்தான் மூன்று முடிச்சுகளை இடுகின்றான். நித்திரை விட்டு எழுந்து அதற்கான சந்தர்ப்ப துஆவை ஓதும் பொழுது ஒரு முடிச்சு கழன்று விடுகிறது. பின்பு எழுந்து சென்று வழு செய்கிறோம். அப்போது அடுத்த முடிச்சு கழன்று விடுகிறது. பின்பு நாம் தொழ ஆரம்பித்ததும் மூன்றாம் முடிச்சும் கழன்று விடுகிறது.

நபி ஈ அவர்கள் கூறினார்கள்: “ஸுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றாது சூரியன் உதிக்கும் வரை தூங்குபவனது காதில் ஷைத்தான் சிறுநீர் கழிப்பான்”. (புஹாரி, முஸ்லிம்).

இதனால் தொழாதவனது முகத்தில் பிரகாசம் நீங்கிவிடும். சோம்பல் அவனை வாட்டும். செயற்பாடுகளில் உற்சாகம் இருக்காது. முழு நாளும் சோபை இழந்து காணப்படுவான்.

மேலும், “எனது சமூகத்திற்கு ஸுப்ஹு வேளையில்தான் பரகத் செய்யப்படுகின்றது” என்பதும் நபி ஈ அவர்களின் பொன்மொழியாகும். ஸுப்ஹுத் தொழுகையை விட்டுவிடுபவன் நிச்சயமாக இந்த ‘பரகத்’ எல்லாவற்றையும் இழந்துவிடுவான்.

தொழுகையில் கவனம் செலுத்த வேண்டிய நாம் அதில் எதனை ஓதுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழுகையாளி என மக்களால் அழைக்கப்படுவதற்காக மாத்திரம் தொழுது வருவது விபரீதமானதாகும். இதனையே அல்குர்ஆன்,

ஆண்டு முழுவதற்குமான தொழுகை நேர அட்டவணை

தொழுகை நேர அட்டவணை - ஜனவரி						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01	5.00	6.22	12.15	3.36	6.06	7.21
02-03	5.01	6.23	12.16	3.37	6.07	7.22
04-06	5.02	6.24	12.17	3.38	6.08	7.23
07-08	5.03	6.25	12.18	3.39	6.09	7.24
09-10	5.04	6.25	12.19	3.40	6.10	7.25
11-12	5.05	6.26	12.20	3.41	6.11	7.26
13	5.06	6.27	12.20	3.42	6.12	7.27
14-15	5.06	6.27	12.21	3.43	6.13	7.27
16-17	5.07	6.28	12.22	3.44	6.14	7.28
18-20	5.08	6.28	12.22	3.44	6.15	7.29
21	5.09	6.29	12.23	3.45	6.16	7.30
22-25	5.09	6.29	12.23	3.46	6.17	7.30
26-29	5.10	6.30	12.24	3.47	6.18	7.31
30-31	5.11	6.30	12.25	3.47	6.19	7.32

தொழுகை நேர அட்டவணை - மார்ச்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-04	5.08	6.24	12.24	3.42	6.22	7.32
05-09	5.06	6.22	12.23	3.41	6.22	7.32
10-13	5.04	6.20	12.22	3.38	6.22	7.32
14-18	5.03	6.18	12.21	3.35	6.22	7.31
19-20	5.01	6.16	12.20	3.33	6.22	7.31
21-24	4.59	6.14	12.19	3.31	6.21	7.31
25-27	4.57	6.13	12.18	3.28	6.21	7.31
28-30	4.56	6.11	12.17	3.25	6.21	7.30
31	4.54	6.10	12.16	3.22	6.20	7.30

தொழுகை நேர அட்டவணை - மே						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-03	4.39	5.57	12.09	3.25	6.19	7.31
04-08	4.37	5.57	12.09	3.27	6.19	7.32
09-14	4.35	5.55	12.08	3.28	6.20	7.33
15-19	4.34	5.54	12.08	3.30	6.20	7.34
20-25	4.33	5.54	12.08	3.32	6.21	7.36
26-28	4.32	5.53	12.09	3.34	6.22	7.38
29-31	4.32	5.54	12.09	3.35	6.23	7.39

தொழுகை நேர அட்டவணை - ஜூலை						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-06	4.35	5.59	12.16	3.43	6.31	7.47
07-10	4.37	6.00	12.17	3.44	6.31	7.48
11-18	4.39	6.01	12.17	3.44	6.32	7.48
19-23	4.41	6.03	12.18	3.43	6.32	7.47
24-29	4.42	6.03	12.18	3.42	6.31	7.46
30-31	4.43	6.04	12.18	3.40	6.31	7.44

தொழுகை நேர அட்டவணை - செப்டம்பர்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01	4.47	6.03	12.13	3.19	6.19	7.30
02-04	4.47	6.03	12.12	3.16	6.18	7.28
05-08	4.47	6.03	12.11	3.13	6.16	7.27
09-11	4.46	6.02	12.09	3.13	6.14	7.25
12-14	4.46	6.02	12.08	3.14	6.13	7.23
15-17	4.45	6.01	12.07	3.14	6.11	7.21
18-22	4.45	6.00	12.06	3.15	6.19	7.19
23-26	4.44	6.00	12.04	3.16	6.07	7.17
27-30	4.44	5.59	12.03	3.16	6.05	7.14

தொழுகை நேர அட்டவணை - நவம்பர்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-07	4.41	5.59	11.56	3.17	5.51	7.03
08-15	4.41	6.00	11.56	3.18	5.50	7.02
16-21	4.42	6.02	11.57	3.19	5.50	7.03
22-24	4.43	6.03	11.58	3.20	5.51	7.04
25-27	4.45	6.05	11.59	3.21	5.51	7.05
28-30	4.45	6.06	12.00	3.22	5.52	7.06

தொழுகை நேர அட்டவணை - பெப்ரவரி						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-06	5.11	6.30	12.26	3.48	6.20	7.32
07-12	5.11	6.29	12.26	3.48	6.21	7.33
13-17	5.11	6.28	12.26	3.47	6.22	7.33
18-24	5.11	6.27	12.25	3.47	6.22	7.33
25-28	5.09	6.25	12.25	3.45	6.23	7.33

தொழுகை நேர அட்டவணை - ஏப்ரல்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-02	4.54	6.10	12.16	3.22	6.20	7.30
03-05	4.52	6.08	12.15	3.19	6.20	7.30
06-11	4.50	6.07	12.14	3.16	6.19	7.30
12-14	4.48	6.05	12.13	3.17	6.19	7.30
15-18	4.46	6.03	12.12	3.19	6.19	7.30
19-24	4.44	6.01	12.11	3.21	6.19	7.30
25-29	4.41	5.59	12.10	3.23	6.19	7.30
30	4.39	5.57	12.09	3.25	6.19	7.31

தொழுகை நேர அட்டவணை - ஜூன்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-06	4.32	5.54	12.10	3.36	6.24	7.40
07-10	4.31	5.54	12.11	3.38	6.25	7.42
11-14	4.31	5.55	12.11	3.39	6.26	7.43
15-17	4.32	5.55	12.12	3.39	6.27	7.44
18-20	4.32	5.56	12.13	3.40	6.28	7.44
21-25	4.33	5.57	12.14	3.41	6.29	7.45
26-30	4.34	5.58	12.15	3.42	6.30	7.47

தொழுகை நேர அட்டவணை - ஆகஸ்ட்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-04	4.43	6.04	12.18	3.40	6.31	7.44
05-09	4.45	6.05	12.18	3.38	6.29	7.43
10-14	4.45	6.04	12.17	3.35	6.27	7.40
15-19	4.46	6.04	12.16	3.31	6.26	7.38
20-23	4.46	6.04	12.15	3.28	6.24	7.36
24-26	4.46	6.04	12.14	3.25	6.22	7.34
27-29	4.47	6.04	12.13	3.22	6.21	7.32
30-31	4.47	6.03	12.13	3.19	6.19	7.30

தொழுகை நேர அட்டவணை - ஒக்டோபர்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-02	4.43	5.59	12.02	3.16	6.03	7.12
03-06	4.43	5.58	12.01	3.16	6.01	7.11
07-08	4.42	5.58	12.00	3.16	5.59	7.09
09-13	4.42	5.58	11.59	3.16	5.58	7.08
14-16	4.41	5.57	11.58	3.16	5.56	7.06
17-22	4.41	5.57	11.57	3.16	5.55	7.05
23-31	4.41	5.57	11.56	3.17	5.53	7.04

தொழுகை நேர அட்டவணை - டிசம்பர்						
திகதி	சுபஹ்	கு. உதயம்	சூறார்	அஸர்	மாஃப்	கிஷா
01-03	4.47	6.08	12.01	3.23	5.53	7.07
04-06	4.48	6.09	12.02	3.24	5.54	7.08
07-09	4.49	6.10	12.04	3.25	5.55	7.09
10-11	4.50	6.12	12.05	3.26	5.56	7.11
12-14	4.51	6.13	12.06	3.28	5.57	7.12
15-16	4.53	6.15	12.07	3.29	5.58	7.14
17-18	4.54	6.15	12.08	3.30	5.59	7.14
19-20	4.54	6.16	12.09	3.30	6.00	7.15
21	4.56	6.18	12.10	3.32	6.01	7.16
22-25	4.56	6.18	12.11	3.32	6.02	7.17
26-27	4.57	6.20	12.13	3.33	6.03	7.18
28-29	4.59	6.21	12.14	3.35	6.04	7.19
30-31	5.00	6.21	12.15	3.36	6.05	7.20

“தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகைகளில் பராமுகமாக இருப்பார்கள். அத்தகையோர் மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தொழுகிறார்கள்” (107:4-6) எனக் குறிப்பிடுகிறது.

எனவே,

- தொழுகையை விடாது உரிய நேரத்துக்கு நிறைவேற்றுவோம்.
- தொழுகையின் ஓதல்களின் பொருள் அறிந்து ஓத முயற்சிப்போம்.
- தொழுகையில் பேணுதலைக் கடைப்பிடிப்போம்.
- அதனை விடுவதால் ஏற்படும் விபரீதங்களிலிருந்து எம்மைக் காத்துக் கொள்வோம்.

பயிற்சி:

1. பின்வரும் கூற்றுக்கள் சரியாயின் (✓) எனவும் பிழையாயின் (×) எனவும் அடையாளமிடுக.
 - i) ‘ஸகர்’ என்பது ஒரு சுவனத்தின் பெயராகும். ()
 - ii) தொழாதவர்களின் விலாப் புறங்கள் கப்ரில் நெருக்கப்படும். ()
 - iii) சுப்ஹு தொழாதவனின் முகம் மலர்ந்து காணப்படும். ()
 - iv) உள்ளச்சத்துடன் தொழுவதே பயனுள்ளதாகும். ()
2. தொழுகையை விடுவதால் இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் விபரீதங்களை வெவ்வேறாகப் பட்டியற்படுத்துங்கள்.
3. தொழுகையை விட்டிருக்கும் ஒருவரை அவதானித்து அவரிடம் காணப்படுகின்ற குறைபாடுகளைப் பட்டியற்படுத்துங்கள்.